

## மன அடக்கம்

மனதை அடக்கும் வழி முறைகளைப் பல அறிஞர்களும் ஞானிகளும் கூறிச்சென்றுள்ளார்கள். மனதை அடக்கி ஒரே நிலையில் வைத்திருப்பதனால் நன்மைகள் அதிகம். உடலின் சக்தி அதிகரிப்பதோடு வீரியம் வளரும். நம்முடைய மனதை அடக்குவதற்கு மிக இலகுவான வழி ஒன்றுண்டு. எமது உள்ளத்தில் எழுகின்ற தீய எண்ணங்களை, அவை ஏன் தோன்று கின்றன எனக் கண்டறிந்து, அந்த தீய எண்ணங்களை மீண்டும் மனதில் எழாமல் தடுக்கவேண்டும். பின் நல்ல எண்ணங்களை எழுப்ப வேண்டும். பின்பு மனம் மௌலிகை மூலமாக மனதை அடக்கி வேண்டும்.

அலை பாய்கின்ற மனமே அமைதி யற்றுக் காணப்படும். மனதை அடக்கினால், ஆசைகள் அகன்று மனம் பரிசுத்தமாகிவிடும். அதாவது புலன்களில் மனதைச் செலுத்தாமல், புலன்களினால் வருகின்ற ஆசையை அடக்குவது ஒரு வழி. உலக இன்ப ஆசைகளில் ஈடுபடும் மனதை இறைவன் பக்தியில் செலுத்தி இன்பம் காண்பது இன்னொரு வழி. இந்த வழிகளை எல்லோரும் இலகுவாகப் பின்பற்ற முடியும். இருந்தாலும் மனதை அடக்குவதென்பது மிகக் கடினமான செயலே. மனதை அடக்குவதும், அடங்க வைப்பதும் நமது திறமையில்தான் தங்கியுள்ளது. இருந்தாலும் மனதை அடக்குவதை மிகக் கவனமாகத்தான் கையாள வேண்டும்.

காட்டில் வாழும் கொடிய விலங்குகளான புலி, சிங்கம் போன்றவற்றைக்கூட இலகுவாக அடக்கலாம். ஆனால் மனதை அடக்குவது கடினம். “வனத்தைத் திருத்துவது எனிது. மனத்தைத் திருத்துவது கடினம்” என ஒரு பழமொழிகூட உண்டு. இருந்தாலும் எமது வைராக் கியத்தைப் பொறுத்து மனதை இலகுவாக அடக்கலாம். காட்டு விலங்குகளைப் பலநாள் பழக்கத்தின் பின்பு அடக்கலாம். அதே போல மனதையும் பலநாள் பழக்கத்தினால் அடக்க முடியும்.

பூராணங்களில் கூறப்படும் ஞானிகளும், முனிவர்களும் பலநாள் முயற்சியில், கடினமான தியானத்தின் பின்பே மனதை அடக்கியதாகக் கூறப்பட்டாலும், சில சந்தர்ப்பங்களில் மீண்டும் மனதை அலைய விட்ட கதைகளும் உண்டு. மனதில் எழும் எண்ணங்களைப் பல அறிவால்

ஆராய்ந்து, அவை நல்லவையா? கெட்டவையா? எனப் பார்க்க வேண்டும். பின் நல்லவற்றை மட்டும் செய்யப் பழகினால் மனம் நாம் நினைத்தபடி செய்யும். அந்நாளில் துறவிகளும், ஞானிகளும் மனதை அடக்கி வாழ்ந்த படியினால்தான் எவ்வளவோ மகத்தான காரியங்களைச் செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று மனதை அடக்கி வாழ்பவர்கள் மிகச் சிலரே.

திருக்குறளில் சென்றவிடத்துச் சிலவிடாது தீவு ஸ்ரீ தன்றின்பால் உய்ப்பது அறிவு எனக் கறப் பட்டுள்ளது. அதாவது அறிவின் மூலம் மனதை அடக்கமுடியும் என வள்ளுவப் பெருந்தகை கூறுகின்றார். மனக்கட்டுப் பாட்டை நாம் பழக்கத்தில் கொண்டு வந்தால் இவ்வுலகம் எல்லோருக்கும் சிறப்பானதாக அமையும் என்பதில் சிறிதும் ஜயமில்லை.

## ஹாயிபாஸ்டர்

27 மார்க்கிழி 1822

இல் பிரான்சின் டோல்(Dole) எனும் கிராமத்தில் படைவீரரான ஜோசப் என் பவருக் கும் எதியா நெயில் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார் ஹாயிபாஸ்டர். இவர் அப்ரூவா(Abroio) நகரில் உள்ள ஜோபென் சன்(Jobenson) கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். இவருடைய தந்தையார், தன்மகன் ஒரு ஆசிரியராக வரவேண்டுமென்று விரும்பி னார். கல்லூரி நாட்களில் அறிவியல் அறிஞர் மூன்று அவர்களின் சொற்பொழி வைக் கேட்டு, அந்தச் சொற்பொழிவால் கவரப்பெற்ற ஹாயிபாஸ்டர், தான் ஒரு வேதியல் அறிஞராக வரவேண்டுமென்று விரும்பினார். தொடர்ந்து தனது ஆய்வுப் படிப்பை முடித்து அந்தக் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றார்.

ஆராய்ப்ப பள்ளியில் இருந்தபொழுதே பேராசிரியர் லோரண்ட் அவர்களின் ஆய்வுகூட உதவியாளராக பணியாற்றினார். அப்போது டார்ட்டாரிக் அமிலப(Tartaric acid) படிகங்களைக் (Crystals) கூர்ந்து ஆய்வு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. படிகங்களின் தட்டை முகங்கள்(Facets) வலதுபழும், இடதுபழும் ஆகிய இருவகைகளிலும் அமைந்திருப்பதை ஹாயிபாஸ்டர் கண்டார். இந்த சீரமையற்ற தட்டை

முகங்களின் விளைவால் நுண்ணுயிர் களின் உற்பத்தி நடைபெறாலாம் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டாயிற்று. மேலும் பண்டங்கள் நொதித்துப் போவதற்கான கரைசல் புற்றிய ஆய் விலும் அவருடைய கவனம் சென்றது. இந்திலையில் அவர் திருமணம் புரிந்த மேறியும் அறிவியல் ஆய்வில் மிகுந்த ஆர்வம் உடையவராக விளங்கினார். இருவரும் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சில பொருட்கள் தமது தொடக்க நிலை அல்லது மூல நிலையிலிருந்து பிறக்கவதற்கு நொதிப்புத் தன்மை ஒரு வேதியல் காரணமாக விளங்குகிறது. பால் புளிப்பதற்கும், திராட்சையில் இருந்து வைன்(wine) என்ற மதுபானம் தயாராவதற்கும் நொதிப்புத் தன்மையே காரணம். இந்த நொதிப்புத் தன்மை எந்த நிலையில் உருவாகுகின்றது என்பது அறிவியல் அறிஞர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஹாயிபாஸ்டர் இந்தத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு நொதிப்புத் தன்மைக்கான நுண்ணுயிர் கொள்கையை(germ theory) வெளியிட்டார். பொருள்களில் நொதிப்புத் தன்மையினால் விளையும் எல்லா மாற்றங்களுக்கும் பல்வகையான நுண்ணுயிர்களே

காரணம். அந்தக் கிருமிகளை நுண்ணோக்கிகள் மூலமே பார்க்கலாம். இந்த நுண்ணுயிரிகளை வெப்பத்தினால் கட்டுப்படுத்த முடியும் என்பதே அவர்கள் கண்டுபிடித்த நுண்ணுயிர்க் கொள்கையின் கூறுகளாகும். இக்கொள்கையின் அடிப்படையிலேயே பாஸ்டராக்கம் (Pasteurisation) என்ற முறை உருவாயிற்று. பாலைக் கெடாமல் பாதுகாக்க இன்றும் இம்முறையே பயன்படுகிறது.

அடுத்து பட்டுப்பூச்சி களைத் தாக்கிய ஒருவகை நோயினால் பிரான்சில் பட்டுத் தொழிலே நிலை குலைந்து போயிருந்தது. இந் நோய்க் கான கிருமிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் அவர் ஈடுபட்டார். நோயுற்ற பூச்சிகளையும் சாதாரண பூச்சிகளையும் தனித்தனியே பிரித்து வைக்கும்படி அவர் கூறியதைக் கேட்ட எல்லோரும் நகைத்தனர். பக்கவாத நோயினால் அவஸ் தைப் பட்ட அவர் அந்த நோய்க்கான காரணத்தை அறிந்தார். இதனால் பிரான் சில் மட்டுமல்ல ஜோப்பாவிலும் பட்டுத் தொழில் அழியாமல் காப்பாற்றப்பட்டது. இதனால் இத்தாலிய அரசு, பட்டு உற்பத்தி நிறுவனம் ஒன்றிற்கு இவரின் பெயரைக் கூட்டி நன்றி தெரிவித்தது.

நுண்ணுயிர்கள் மனித உடலில் மாற்றங்களையும் தீமைகளையும் ஏற்படுத்தக்கூடியவை என்ற உண்மையை தனது ஆய்வின்மூலம் அறிவித்தார். மருத்துவரின் கைகள், உடைகள், அறுவைச்சிகிச்சைக் கருவி கள் ஆகியவை நுண்ணுயிரியிலிருந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், நோயாளியின் உடலின் இரத்தத்தில் நுண்ணி யிர்கள் கலந்து நிலமை மோசமாகும். இதைத் தடுப்பதற்கு அறுவைச் சிகிச்சைக் கருவிகளை புரை எதிர்புக் கரைசல் (anti-septic solution) அல்லது கொதிநீரில் மூழ்கி எடுத்துப் பின்னர்

பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இன்றும் இம்முறையானது உலகெங்கும் பயன்படுகிறது.

பாஸ்டராக்கம், நுண்ணுயிரியிலிருந்து ஆகிய இரண்டும் ஹாயி பாஸ்டரின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் ஆகும். அடைப்பான் நோயினைப் பரப்பும் நுண்ணுயிரிகளைப் பிரித் தெடுத்து, அவற்றைச் செயலிழக்கச் செய்தபின் மீண்டும் அவற்றை கால் நடைகளின் இரத்தத்தில் ஊசி வழியாக செலுத்தியதில், நோய் பரவாமல் தடுத்த தோடு கால் நடைகளும் காப்பாற்றப் பட்டன. ஆதாவது ஆபத்தான நுண்ணுயிர்களினால் பரவும் நோயைத் தடுக்க வேண்டுமெனில், அந் நுண்ணுயிரிகளை உருவாக்கி அவற்றைச் செயலிழக்க வைத்து, மீண்டும் அவற்றை இரத்தத்தினுள் செலுத்த வேண்டும் என்ற முறையை பாஸ்டர் கூறினார். இந்தச் சிகிச்சை முறையே பின்னாளில் தடுப்பு ஊசி(vaccination) முறை என அழைக்கப்பட்டது.

இவரின் மற்றுமோர் கண்டுபிடிப்பு நாய்க்கடிக்கான சிகிச்சை முறையாகும். அந்நாளில் நாய்க்கடிப்பட்ட மனிதரோ, விலங்கோ தப்ப முடியாது. இருந்தபோதும் நாய் கடித்த உடல் பகுதியை நெருப்பில் காய்ச்சிய இரும்பி னால் குடுபோட்டு அறுத்து எவிவதுதான் முறையாக இருந்தது. இந்த மூடத்தனமான, மருட்டுத்தனமான சிகிச்சை முறையை ஒழிக்க விரும்பினார். இதற்காகப் பல ஆண், பெண் நாய்களை தனது ஆய்வில் ஈடுபடுத்தினார். பெரும் ஆபத்தை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நாயின் உமிழுநீரில் இருப்பதைக் கண்டறிந்தார். நாய்க்கடிப்பட்டவரின் மூளை அல்லது முதுகெலும்புத் தண்டில் மேற்கூறிய நுண்ணுயிரிகள் தங்கிச் செயலுக்கம் பெற்று ஆபத்து விளைவதாக கண்டார். நாயின் உமிழுநீரை தானே உறிஞ்சி, அதனை

மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் நீர்ச்சனோய் தாக்கப்பெற்ற என்பது வயதான ஜோசப் என்பவனுக்கு தடுப்புச் சூலம் செலுத்தி சிகிச்சை அளித்தார். வியப்பட்டும் வகையில் அச் சிறுவன் சுகமடைந்தான். இந்த முறையால் நாய்க்கடிபட்ட பலர் உயிர் பிழைத்தனர்.

ஹாயி பாஸ்டர் தீசு அழுகல்(gangrene), குருதி நச்சு(blood poisoning), பிந்த குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் ஆகியவை பற்றியும் ஆய்வு நடாத்தினார். உயிரற்ற உடல்

உறுப்புக் களிலிருந்து உயிருள்ளவை அதாவது நுண்ணுயிரிகள் தோன்றுகின்றன. அத்தகைய நுண்ணுயிரிகள் மனிதர் களுக்கும் விலங்குகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன என்ற முடிவைக் கூறினார்.

இவர் மனிதர்களையும் விலங்குகளையும் காப்பாற்றக்கூடிய வருமுன் காக்கும் சிகிச்சை முறையைக் கண் டுபிடித் தார். இந்த மாபெரும் அறிவியல் மேதை 27 பூர்டாதி 1895 இயற்கை எய்தினார்.

## ஆரை...ஆரை

குறுக்குவழி என்பது எதனால் ஏற்பட்டது? மனிதனுக்கு ஆசைப்பட்டது உடனே கிடைத்துவிட வேண்டும். இதனால்தான் அவனுடைய சிந்தனையில் குறுக்குவழி என்பது உண்டாயிற்று. இந்தக் குறுக்குவழி சரியா? தவறா? என்றாக்கி சிந்திக்க அவனுக்கு நேரமோ, காலமோ இல்லை. குறுக்குவழியில் தான் விரும்பியதை அடையவே அனேகமானோர் முயற்சிக் கின்றனர்.

உதாரணத் திற்கு ஒர்க்கதை.

ஓர் இளம் பெண்ணிற்கு தான் வெகுவிரையில் பணக்காரியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனை அவள் தனது நண்பிகளிடம் கூறினாள். இதனை அறிந்த ஒரு இளைஞன், “ஒரு மனிதத்தியாலத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க ஆசை இருக்கிறதா?” என அவளிடம் கேட்டான். அவள் ஆச்சரியத்துடன் ஆழாம் என்று தலையாட்டினாள்.

“என்னை ஒரு மணி நேரத் தில் பதினெட்டு தடவை முத்தமிட்டால்

உனக்கு பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்றான் அந்த இளைஞன்.

அவள் சிறிது நேரம் சிந்தித்தாள். வெறும் முத்தம்தானே. இதில் என்ன இருக்கிறது என என்னி அதற்குச் சம்மதித்தாள்.

அருகிலிருந்த ஒரு ஒதுக்கான இடத்திற்கு அந்த இளைஞனை அழைத்துக்கொண்டு போனாள். அந்த இளைஞன் பயமாயிருக்கிறது என்றான். அவள் பின்வாங்கப்போகின்றான் என்று அவள் நினைத்தாள். இதற்கென்ன பயம் எனக்கூறி முத்தமிடத் தொடங்கினாள். ஒவ்வொருமுறையும் முத்தமிடும்போதும் அவன் தனக்குப் பயமாயிருக்கிறது என்பதும் அவள் அதனை அசட்டை செய்துவிட்டு முத்தம் கொடுப்பதுமாகத் தொடர்ந்தது.

பத்துத்தடவை முத்தமிட்ட பின், அவன் இப்போது எனக்குப் பயம் அதிகரித்துவிட்டது என்றான். அதற்கு அவள் இன்னும் சிறிது நேரத்தில் நமக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் முடியப் போகிறது. நீ எனக்குச் சேரவேண்டிய பணத்தைத் தந்தபின் நீ யாரோ, நான்

யாரோ. அதன் பின் நான் என் வழியில் சென்றுவிடுவேன் என்றாள். ஆகவே ஏன் பயப்படுகிறாய் எனக் கேட்டாள்.

உனக்குத் தருவதாகக் குறிய அந்தப் பணத்தை எப்படிப் புரட்டப்போகிறேன் என்பதை நினைத் துத்தான் பயம் என்றான் அவன். குறுக்குவழியில் செல்ல விரும்புகிற மனிதர்களின் நிலை இப்படித்தான்.

ஆசைப்பட்டதை அடைவதற்குத் தெரிவு செய்யும் பாதையும் சரியானதாக அமைந்துவிட்டால் வெற்றி

நிச்சயம் கிடைக்கும். மாமரம் ஒன்றை நட்டுவிட்டு, அதன்கிழ் இருந்து மாங்காய், மாங்காய் என்று கூச்சலிடுவதில் அந்த மில்லை. அது வளருவதற்குத் தேவையானவற்றைக் கொடுத்தால் மாங்காய் தானாகவே வரும்.

உங்களிடம் இருக்கின்ற திறமையை வளர்த்துக்கொண்டு, செய்வதைச் சந்தோஷமாகச் செய்தால் நீங்கள் ஆசைப்பட்டது கிடைக்கும்.  
(நன்றி. வாசதேவ)

## குறள் வீளக்கம்

‘அறந் சுறும் இன்பழும் சுறும் நிறநறிந்து  
நீறின்றி ஏந்த போருள்’

இவ்வுலக வாழ்க்கைக்குப் பொருள் அவசியம். “இல்லானை இல்லானும் வேண்டாள்” என்று எம் முன் ணோர்கள் குறிச்சென்றார்கள். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது வள்ளுவர் கருத்து. பொருள் இருப்பின் அறிவியலில் முன்னேற்றம் அடைந்த இவ்வுலகில் நாமும் முன்னேற முடியும். உலகின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு சில மணி நேரத்தில் போய்வரலாம். நினைத்த மாத்திரத்தில் பலஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உறவுகளுடன் உரையாட முடியும். இவற்றிற் கெல்லாம் பொருள் தான் அவசியமாகின்றது. பொருள் இல்லாதவர்க்கு இவ் உலகம் இல்லைத்தான். பொருள் இல்லாதவர் களால் இவற்றை அனுபவிக்க இயலாது பொருள் இருப்பதால் நாம் நினைத்த வற்றைச் செய்யவோ, அடையவோ

முடியும். எமது குறிக்கோளை நிறைவேற்ற முடியும். எமது குறிக்கோள் என்ன என்பதில் எமக்குத் தெளிவு வேண்டும். அந்தக் குறிக்கோளை அடைவதற்கு அல்லது நிறைவேற்றுவதற்கு எவ்வளவு பொருள் தேவை என்பதிலும் ஒரு தெளிவு வேண்டும். எமது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள பொருள் தேடுவதில் குறைவில்லை.

எமது குறிக் கோளை நிறைவேற்றப் பொருள் ஒரு கருவி மட்டுமே. ஆனால் எமது குறிக்கோளே பொருள் சேர்ப்பதுதான் என்றாகவிட்டால் வாழ்க்கையே பயனற்றதாகவிலிடும். பொருள் சேர்ப்பதுதான் குறிக்கோள் என்று நினைத்தவன், அந்தக் குறிக் கோளுக்குத் தன்னையே கருவியாக்கித் தன்னையும் விழ்றுவிடுவான். அப்படிப் பட்டவனுடைய வாழ்க்கை கால வெள்ளத்தில் சுவடு தெரியாமல்

கரைந்து போய்விடும். ஊரிலுள்ள அனைத்தையும் வாங்க நினைத்தவன் தன்னையே விற்றுவிடுகிறான். எல்லா வற்றையும் ஆள நினைத்தவன், எதையும் ஆளமுடியாமல் பொருளுக்கு அடிமையாகவே மாறி அழிந்து போகி றான். வேறு குறிக்கோள் எதுவும் இல்லாமல், பொருள் சேர்ப்பது ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழும் வாழ்க்கை, இரங்கத்தக்க, சார மற்ற வாழ்க்கை. மிகப் பெரிய துண்ப வாழ்க்கை.

நாகரிகம் முன் னேற்ற மடையாத காலத்தில் விறகு பொறுக்கி அதனை ஏரித்து குளிர் காலத்தில் குளிர் காய்ந்து சுகம் தேடிக்கொண்டான் ஒருவன். அவன் விறகு பொறுக்கியது எதற்காக? குளிர் காய்வேண்டும் என்ற குறிக்கோளிற்காக விறகு பொறுக்கியது சரி. குளிர் காய்கிற நோக்கையே மறந்துவிட்டு விறகு பொறுக்குவதையே வேலையாக கொண்டு குளிரில் நடுங்கிச் சாகிற வனைப்பற்றி என்ன நினைப்பிர்கள்.

(நன்றி: டாக்டர் பொற்றுகோ)

அப்படிப்பட்டவர்கள் தான் பொருள் சேர்ப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர்கள். பொருள் சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டவனுக்கு வாழ்க்கை முழுவதும் துண்பந்தான்.

செய்க பொருளைச் சிறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல் எனக் கூறும் வள்ளுவர் நல்லார் கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார் கண் பட்ட திரு என்றும் கூறுகின்றார். அதாவது கற்றவரிடம் உள்ள வறுமையைக் காட்டிலும் கல்லாதவரிடம் உள்ள செல்வம் துண்பம் தருவது என்கிறார். பொருளை ஈட்டுவது துண்பம். ஈட்டிய பொருளைக் காப்பது துண்பம். காப்பதில் குறைவந்தால் துண்பம். பொருள் பறிபோனால் துண்பம்.

குறிக்கோண்டன் முறையாக தேடிய பொருள் அறந்தையும் இன்பத்தையும் கொடுக்கும். வாழ்க்கைக் குப் பொருள் வேண்டும். அந்தப் பொருள் முறையாக வரவேண்டும். அதைத்தான் மேலே கூறிய குறள் மூலம் தெளிவு படுத்துகிறார் வள்ளுவர்.

## உங்களுடையது, என்னுடையது.

கவாயி சுக்டோதானந்தா

எம்மீது பிற்க, கோபத்தை உண்டாக்கும் வார்த்தைகளை எடுத்து வீசினால் என்ன செய்ய முடியும்?. உதாரணமாக நம்மை பிற்க மட்டம் தட்டிப் பேசினால் அதை எப்படி எதிர் கொள்வது?. அல்லது எம்மைக் கேளி செய்தால் என்ன செய்வது?. இதற்கு நம்மிடம் பதில் இல்லாமல் இருக்கலாம். கெளதம் புத்தரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பார்த்தோமாயின் அதில் நமக்குப் பதில் கிடைக்கும்.

ஒரு முறை புத்தர் தனது சீடர்களுடன் கீராமங்களுக்குச் சென்று பிச்சை எடுத்தார். ஒரு வீட்டில் பிச்சை

கேட்டபொழுது, அந்த வீட்டுப்பெண்மணி புத்தரையும் அவருடைய சீடர்களையும் பார்த்து, “சோம்பேறியே! உங்கள் அனைவரினதும் கை, கால்கள் நன்றாகத் தானே இருக்கிறது, உங்களுக்கு உழைத்துச் சாப்பிட என்ன கேடு? எனக் கேட்டு திட்டி, எதுவும் கொடுக்காமல் அனுப்பினாள்”. ஒரு பெண் தனது குருவை இப்படித் திட்டிவிட்டானே என்று அதிலிருந்த ஆணந்தா என்ற சீடரின் மனம் கொதித்துக்கொண்டிருந்தது. “தயவுசெய்து எனக்கு உத் தரவு கொடுங்கள், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அந்தப் பெண்ணுணுக்கு நல்ல

பாடம் புக்ட்டிவிட்டு வருகிறேன்” என்று புத்தரிடம் கூறினார். ஆனால் புத்தரோ ஒன்றும் கூறாமல் தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். வெயிலோ மண்டை ஓட்டினைப் பிளக்கிறது. புத்தர் தனது கையிலிருந்த கமண்டலத்தினை தனது சீரான ஆனந்தாவிடம் கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினார்.

மாலை நேரம் வந்ததும் புத்தர், ஆனந்தாவிடம் இருந்த கமண்டலத்தைப் பார்த்தார். உடனே இது யாருடைய கமண்டலம் எனக் கேட்டார்? அதற்கு அந்தச் சீடர், “கவாமி இது உங்களுடையது” என்றார். உடனே புத்தர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, இதை உனக்கு அப்போதே பரிசாகக் கொடுத்துவிட்டேன், ஆனபடியால் இது என்னுடையதல்ல, உன்னுடையதுதான் என்றார். இப்படியே நடந்து இரவு வந்ததும் எல்லோரும் ஆச்சிரிமத்திற்குத் திரும்பினார்கள்.

இரவு எல்லோரும் படுக்கைக்குப் போகும்போது அங்கிருந்த அந்தக் கமண்டலத்தைச் சுட்டிக் காட்டி “இந்தக் கமண்டலம் யாருடையது?” எனக் கேட்டார். அப்போது ஆனந்தா, “இது என்னுடையது” என்றார். இதைக் கேட்ட புத்தபெருமான் சிரித்தார். “இன்று மாலை, இந்தக் கமண்டலத்தைக் காட்டி இது யாருடையது எனக் கேட்டேன். உங்களுடையது என்றாய். ஆனால், இப்போதோ என்னுடையது என்கிறாய். ஒரே கமண்டலம் எப்படி உன்னுடைய தாகவும் என்னுடையதாகவும் இருக்க முடியும்?” எனக் கேட்டார்.

இந்தக் கேள்வியால் சற்று தமுகொனினாலும், ஆனந்தா நிதானமாகப் பதில் கூறினார். “கவாமி, இன்று மாலை இந்தக் கமண்டலத்தை எனக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டார்களே! அதனால் தான் அதனை என்னுடையது என்றேன்.” இருந்தாலும் உங்களுடையதாக இருந்த

இந்தக் கமண்டலம் எனக்குக் கொடுத்த படியால் என்னுடையது என்றேன், எனக்கூறினார்.

புத்தர் ஆனந்தாவுக்குக் கூறினார், “இதுபோலத்தான் அந்தப் பெண்மணி எங்களைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளை என்னுடையதாகக் கருதவில்லை. ஆகவே அந்த வார்த்தைகள் எம்மைப் பார்த்துக் கூறினாலும், அந்த வார்த்தைகள் அந்தப் பெண் னுக்கே சொந்தம். அதனால் தான் அந்தப் பெண்ணுக்கு நீ பாடம் புக்ட்டத் தேவையில்லை எனக் கூறினேன் என்றார்”.

இது மிக எளிமையான அறிவுரைதான். அதாவது, யாராவது நம்மைப் பார்த்து சோம்பேறி என்று திட்டினால், அந்த வார்த்தையை நம்முடையது என்று ஏற்றுக்கொள்ளும்போது தான் அது நம்முடையதாகிறது. நான் சோம்பேற்யா என்பது நமக்குத் தெரியும். எதிராளி நம்மைப் பார்த்துச் சொல்வதால் நாம் சோம் பேறியாக முடியாது. மற்றவரின் பிதற்றல் நம்மைப் பாதிக்க முடியாது. இதனால் பிதற்றலை நாம் நாம் ஒரு பொருப்பாக எடுக்க மாட்டோம்.

சோம்பேறி என்று ஒருவர், இன்னொருவரைத் திட்டும்போது, திட்டப் பட்டவர் பாதிக்கப்படுகிறார் என்றால் உண்மையில் அவர் சோம்பேறியேதான். யாராவது சோம்பேறி என்று இது போன்றவர்களைத் திட்டினால், சோம்பேறி என்ற வார்த்தையினால் ஏற்படும் அவமானத்தைவிட, நாம் சோம்பேறி என்பது தான் உண்மை. இந்த உண்மை மற்றவருக்கும் தெரிந்துவிட்டதே என்று நினைக்கும்போதுதான் பாதிக்கப்படுகிறார்.

ஆகவே நாம் எதனையும், எமக்கு உரிமையானது என்று சொந்தம் கொண்டாடாமல்விட்டால் எமக்கு அது சொந்தமாகாது. ஆனபடியால் எமது

வாழ்வில் அடுத்தவரின் சொற்களும், வசைமாரிகளும் எம்முடையவையல்ல என்பது எமக்குத் தெளிவாகத் தெரியு மாயின் நாம் அவற்றை ஏற்காமல் விடலாம். ஆனால் நாம் அவற்றை எமது சொந்தம் என்று ஏற்றுக் கொள்வதால்

தான் நாம் கோபப்படுகிறோம். ஆகவே, எமக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, தேவையற்றவற்றை விடுவதே மேல். அதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வதால் நாம் நிம்மதியாக வும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியும்.

### மனித நேயம் (ஒரு விளக்கம்)

மனித நேயம் என்பது அன்புணர்ச்சியே. மனிதர்களின் மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செய்யும் அன்புணர்ச்சியே. ஒப்புரவொழுகு என்பதற்கிணங்க செய்யப்படும் அன்போயாகும். இதைவிட பிற உயிர்களின் மீதும் செலுத்தும் அன்புணர்ச்சியும் சிறந்ததே.

மனித மேம்பாட்டினை வென்றெடுப்பதற்காகவும் தம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் மீதும் செய்வது மனித நேயமே. அத்தோடு மனிதச் சீர்விலினை வேற்றுப்பதற்காகவும் செய்யும் அன்புணர்ச்சியே. உண்மையானதும், தூயதான், தன்னலமற்ற, பொதுநலம் கணிந்த அன்புணர்ச்சியாகும். மாணிடப் பண்பாட்டுச் சூழல்களுக்கேற்ப தம்மைதாமே மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் ஒளிர்மை அடைவதே அன்புணர்ச்சியாகும். எந்த தத்துவத்திற்கும் தன்னை அடிமைப் படுத்திக் கொள்ளாத அன்புணர்ச்சியாகும்.

மனித விடுதலையை வென்றெடுக்கும் அன்புணர்ச்சியாகும். மனித மேம்பாட்டிற்கும், மனித மகிழ்விற்கென எழுந்த அனைத்துத் தத்துவங்களுக்கும் வாழ்வழிப்பதற்கான அன்புணர்ச்சியாகும். மனிதர்களுக்கு வாழ்வளித்து அதனைக் கவனமாகக் கண்காணித்து வருவதுதான் அன்புணர்ச்சியாகும். மனித விடுதலையை வென்றெடுக்கும் அன்புணர்ச்சியாகும்.

மனிதநேயமாவது சாதி, ஆத்திக நாத்திக மதம், மொழி, இனம், அரசியல், பணம், பதவி, கலையியல், அறிவியல் போன்றவற்கான பற்றுக்களை எல்லாம் மீறி நின்று அனைத்து உயிர்களின் மீதும் செலுத்துகின்ற உண்மையான, தூய் மையான, தன்னலமற்ற, பொதுநலம் கணிந்த அன்புணர்ச்சியே. அதுமட்டுமல்ல விருப்பு, வெறுப்பு, அரவணைப்பு, எதிர்ப்பு, சகிப்பு, தண்டிப்பு, வன்முறை போன்ற அனைத்து நிலைகளில் அமைப்பும் எண்ணங்களாகவும், பேச்சுக்களாகவும், செயற் பாடுகளாகவும் மனிதர்களிடத்து வெளிப்படுவதாகும்.

மனித நேயத்தோடு வாழ்வதென்பது இன்றைய காலகட்டத்தில் கடினமாக இருப்பினும், எம்மால் முடியும் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்தால் இவ்வலகம் உள்ளவரை எம்மால் நிலைத்து நிற்றமுடியும். முயற்சி திருவினையாக்கும். முயற்சிப்போம்.

### **வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்**

நீங்கள் யடியவைகளைப்பூர்வம் பிறநக்குப் பயன்படும் விடையங்கள் எனக் கருதுவதைகளை அர்வோர் பக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். அவை ஏனையவர்களுக்கும் யன்பட்டுமே.

தொடர்புகளுக்கு: N.Varatharajah, 132 Rue des fourches, 45500 Gien, France.